இருந்து வருகிறது. தற்பொழுது அரசு அந்தத் தடையாணையை நீக்குவதற்காக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஆகவே, தடையாணை நீக்கப்பட்ட பின்பு இதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 58, திருமதி ரமணி நல்லதம்பி, மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர்.

58—

காவல்கிணற்றில் பேருந்து நிலையம் அமைத்தல்

**25234–திருமதி ரமணி நல்லதம்பி:*

மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

திருநெல்வேலி–கட்டபொம்மன் மாவட்டம், ராதாபுரம் தொகுதி, காவல்கிணறு என்ற ஊரில் பேருந்து நிலையம் அமைக்க அரசிடம் செயற்குறிப்பு உள்ளதா?

மாண்புமிகு திரு. டி.எம். செல்வகணபதி, உள்ளாட்சித் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

இல்லை.

திருமதி ரமணி நல்லதம்பி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, காவல் கிணறு என்கின்ற அந்த ஊர் ஓரளவு அதிகமான ஜனத் தொகை கொண்ட ஊர் என்றே சொல்லலாம். அதுமாத்திரமல்ல; அந்த காவல்கிணறு என்ற ஊரிலே பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் காய்கறிகளைக் கொண்டு வந்து குவித்து, அங்கே லாரிகளெல்லாம் ரோட்டிலே தாறுமாறாக நிறுத்தி அந்தப் பொருட்களை மற்ற இடங்களுக்கு ஏற்றிச் சென்று விற்பனை செய்கின்ற ஒரு நிலை இருக்கிறது. சுதந்திரமடைந்து இவ்வளவு ஆண்டுகளாகியும்கூட அந்தக் காவல் கிணறு என்கின்ற ஊருக்கு மாத்திரமல்ல; இராதாபுரம் தொகுதியின் தலைநகரான, தாலுக்கா தலைநகரான இராதாபுரத்திற்கும் பஸ் ஸ்டான்ட் இல்லை. ஆகவே, இவைகளைக் கருத்திற்கொண்டு மறுபரிசீலனை செய்து எப்படியாவது பஸ் நிலையம் இல்லாத அந்தக் காவல்கிணறுக்கு ஒரு பஸ் நிலையத்தை ஏற்படுத்தித் தர அமைச்சர் முன்வருவாரா என்று மீண்டும் அறிய விரும்புகிறேன்.

1995 நவம்பர் 8]

முற்பகல் 11–05

மாண்புமிகு திரு. டி.எம். செல்வகணபதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கேட்கப்பட்டிருக்கின்ற கேள்வி ராதாபுரம் தொகுதியில் இருக்கின்ற காவல்கிணறுக்கு பஸ் நிலையம் அமைக்கின்ற செயற்குறிப்பு பற்றியதாகும். காவல்கிணறு பகுதியைப் பொறுத்தவரையில் அது ஒரு ஊராட்சிப் பகுதியாகும். பேருந்து நிலையம் கட்ட வேண்டுமென்று சொன்னால் சுமார் குறைந்த அளவு ஒரு ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அங்கே ஊராட்சியிடமோ அல்லது அரசுப் புறம்போக்கு நிலமோ இல்லாத காரணத்தினாலே தனியார் நிலத்திலேதான் ஆர்ஜிதப்படுத்த வேண்டிய நிலையிருக்கிறது. மேலும், அங்கே இருக்கின்ற மக்கள் தொகை 6 ஆயிரம் மட்டுமேயாகும். ஆகவே, தனியார் நிலத்தை ஆர்ஜிதம் செய்து பேருந்து நிலையம் கட்ட வேண்டுமென்று சொன்னால், அதற்கு சுமார் 5 இலட்சம் ரூபாய் செலவாகிறது. அப்படி 5 இலட்சம் ரூபாய் செலவழிக்கிற வகையிலே அந்த ஊராட்சியிடம் நிதி வசதி இல்லை. ஆகவேதான் சாத்தியக்கூறுகள் இல்லையென்று சொன்னேன்.

திருமதி ரமணி நல்லதம்பி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஊராட்சியிடம் நிதிவசதி இல்லையென்றாலும்கூட அரசு வேறு ஏதாவது நிதியிலிருந்து உதவி செய்ய முன்வந்து காவல்கிணறுக்கு பஸ் நிலையத்தை ஏற்படுத்தித்தர முன்வருமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. டி.எம். செல்வகணபதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்றைக்கு இந்தப் பேருந்து நிலையங்கள் கட்டுவது சம்பந்தமாக பல்வேறு நகரங்களிலிருந்தும் பல்வேறு பேரூராட்சிகளிலிருந்தும் கோரிக்கைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. காவல்கிணறு பகுதியைப் பொறுத்தவரை அது ஓர் ஊராட்சி. அதில் நிதி நிலைமையும் மோசமான நிலையில் இருக்கிறது. இந்தக் காவல்கிணறு கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் 7–ல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கிராமத்திலிருந்து எந்தப் பேருந்தும் தனியாக புறப்படுவது இல்லை. இந்தக் கிராமத்திலிருந்து புறப்படுவதோ அல்லது வந்து இருப்பதோ இல்லை. எந்தப் பேருந்து வசதியும் அப்படி இல்லை. நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி நகரங்களிலிருந்து செல்லும் பேருந்துகள் தவிர, இந்தக் கிராமத்திற்கு வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆகவே, சாத்தியக்கூறுகள் இல்லையென்று சொன்னேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 59, திரு. எஸ். ஆசைமணி, மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர்.